

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை  
முதலாம் ஆண்டு, கலைமாணித்தேர்வு (2012/2013)  
மாசி, 2016

**CC101 - அடிப்படைக் கணிதம்**  
(வெளிவாரி)  
**Repeat**

**ஜந்து வினாக்களுக்கு மட்டும் விடை எழுதுக  
நேரம் - 3 மணித்தியாலங்கள்**

1. (a) பின்வருவனவற்றைச் சருக்குக:

i  $\left( \frac{27b^3}{216} \right)^{\frac{1}{3}} \times \left( \frac{81a^2}{16b^2} \right)^{-\frac{1}{2}}$ ;

ii  $\frac{5x^{-1}y^{-4}}{(3y^5)^{-2}x^9}$ ;

iii  $\left( \frac{x^2 - xy}{xy + y^2} \div \frac{x^2 - y^2}{x^2 + 2xy + y^2} \right) \div \left( \frac{x^2 - 2xy + y^2}{x^2y - xy^2} \right)$ .

(b) பின்வரும் சமன்பாட்டைத் தீர்க்க

$$5^{2x-1} \times 25^{3x+4} = 125^{3x}$$

(c)  $a^2 + b^2 = 11ab$  எனின்  $2\text{மட}[(a-b)/3] = \text{மட}a + \text{மட}b$  எனக்காட்டுக.

2. (a) பின்வருவனவற்றைக் காரணிப்படுத்துக:

i  $16x^4 - 81y^4$ ;

ii  $27x^3 - 8$ ;

iii  $6x^2 - 11xy + 3y^2$ .

(b)  $y = \frac{(-b \pm \sqrt{b^2 - 4ac})}{2a}$  எனும் சூத்திரத்தில் “ $a$ ” யை எழுவாயாக மாற்றுக.

(c)  $p = q^{2a}, q = r^{2b}, r = p^{2c}$  எனின்  $abc = \frac{1}{8}$  எனக் காட்டுக.

(d) மடக்கையின் சிறப்பியல்புகளைப் பயன்படுத்தி மட<sub>3</sub> 243 + 2மட<sub>3</sub> 30 – (மட<sub>3</sub> 100 + 3 மட<sub>3</sub> 3) இன் பெறுமானம் காண்க.

3. (a) தீர்க்க

$$\frac{2}{x} + \frac{5}{y} = 5,$$

$$\frac{1}{x} - \frac{7}{y} = 12$$

(b)  $ax^2 + bx + c = 0$  எனும் இருபடிச்சமன்பாட்டின் தீர்வுகள்  $\alpha_1, \alpha_2$  எனில்  $\alpha_1 + \alpha_2 = -\frac{b}{a}$   
எனவும்  $\alpha_1 \alpha_2 = \frac{c}{a}$  எனவும் காட்டுக. இங்கு  $a \neq 0$ .

(c)  $\alpha, \beta$  என்பன  $x^2 + 3x - 5 = 0$  எனும் இருபடிச்சமன்பாட்டின் தீர்வுகளாயின்  $\frac{\alpha}{\beta}, \frac{\beta}{\alpha}$   
என்பவற்றைத் தீர்வுகளாகக் கொண்ட இருபடிச்சமன்பாட்டைக் காண்க.

4. (a) பின்வரும் தாயங்களின் வரிசையினை எழுதுக:

i.  $\begin{pmatrix} 1 & -1 & 0 & 3 & 2 \\ 0 & -1 & 4 & 3 & 1 \\ 0 & 0 & 0 & 0 & 0 \end{pmatrix};$

ii.  $\begin{pmatrix} 0 & 0 \\ 3 & 0 \\ 0 & 0 \end{pmatrix};$

iii.  $(1 \ 0 \ 1 \ 0).$

(b)  $A = \begin{pmatrix} 4 & 5 \\ 1 & 0 \end{pmatrix}, B = \begin{pmatrix} 0 & 1 \\ 2 & 3 \end{pmatrix}$  எனில்  $3A - 5B - 2I$  இனைக்காண்க. இங்கு  $I$  என்பது  $2 \times 2$  வரிசையுடைய அலகுத்தாயம்.

(c)  $= \begin{pmatrix} 1 & 1 \\ 0 & 1 \\ 2 & 0 \end{pmatrix}, B = \begin{pmatrix} 2 & 0 \\ 1 & 2 \\ 3 & 1 \end{pmatrix}, C = \begin{pmatrix} 1 & 0 & 0 \\ 2 & 1 & 2 \end{pmatrix}$  எனின் பின்வருவனவற்றைக் காண்க:

i.  $A + B;$

ii.  $BC.$

5. (a) பின்வருவனவற்றின் பெறுமானம் காண்க:

i.  $\lim_{x \rightarrow 2} \frac{x^2 - 4x + 4}{x - 2};$

ii.  $\lim_{x \rightarrow \infty} \left( \frac{4x^4 + 5x^3 + 3}{2x^4 + 3x} \right);$

iii.  $\lim_{x \rightarrow -2} \left( \frac{x^3 + 8}{x + 2} \right).$

(b) பின்வருவனவற்றை  $x$  குறித்து வகையிடுக:

i.  $y = \frac{x^2 + 1}{x - 1};$

ii.  $y = x^2 (\ln x)^3;$

(c)  $f(x) = 2x^2 - 6x + 3 = 0$  எனும் சார்பின் உயர்வு, இழிவுப் புள்ளிகளை ஆராய்க.

6. (a) பின்வருவனவற்றை  $x$  குறித்துத் தொகையிடுக:

i.  $\int x^4 (1+x^5)^{1/3} dx;$

ii.  $\int \frac{2(x+1)}{x^2 + 2x + 7} dx;$

iii.  $\int \frac{e^x}{1+e^x} dx.$

(b) பின்வருவனவற்றின் பெறுமானம் காண்க:

i.  $\int_1^4 (2x^{-3} + 4x^{1/2}) dx;$

ii.  $\int_0^2 \frac{x^2}{\sqrt{1+3x^3}} dx.$

7. (a).  $U$  என்பது தரப்பட்ட தொடையும்,  $P, Q$  என்பன  $U$  இனது உபதொடைகளுமாகும்.

$$n(U) = 700, n(P) = 200, n(Q) = 300, n(P \cap Q) = 100 \text{ எனின் } n[(P \cup Q)^c] \text{ இனைக்காது}$$

(b). பாடசாலை ஒன்றிலே 80 மாணவர்களுடன் உரையாடியதிலிருந்து 36 பேர் கணித்ததை 42 பேர் விஞ்ஞானத்தையும், 30 பேர் தமிழையும், 17 பேர் தமிழையும் விஞ்ஞானத்தை 14 பேர் தமிழையும் கணித்தையும், 8 பேர் இம்முன்று பாடங்களையும் கற்பதை தெரியவந்தது. இம் மூன்று பாடங்களையும் கற்காதோர் 15 பேர். இத்தகவல்களைப் பொருத்தமான வெள்வரிப்படத்தில் குறித்துக்காட்டுக்

- கணித்தையும் விஞ்ஞானத்தையும் கற்போர் ஆனால் தமிழைக் கற்காதோர் எத்தோ?
- கணிதம் மட்டும் கற்போர் எத்தனை பேர்?
- இரண்டு பாடங்களை மட்டும் கற்பவர்தள் எத்தனை பேர்?
- கணிதம் கற்பவர்களில் எத்தனை பேர் தமிழ் கற்பதில்லை?

8. (a). காகிதப்பை ஒன்றினுள் அளவிலும் வடிவத்திலும் சமனான 10 பந்துகள் உள்ளன அவற்றுள் 5 வெள்ளை நிறமானவை. 3 சிவப்பு நிறமானவை. 2 கருப்பு நிறமானவை. பந்து ஒன்றை எழுமாறாக வெளியே எடுத்து மீண்டும் அதனை உள்ளே இடாமல் இரண்டாவதாக இன்னுமோரு பந்து எடுக்கப்பட்டது. இதன் மாது வெளியை தெக்காட்டின் தளமொள்றில் குறித்துக்காட்டுக் கொண்டு வெளியே எடுக்கப்பட்டு இரு பந்துகளும்

- வெள்ளை நிறமாக இருத்தல்
- சிவப்பு நிறமாக இருத்தல்
- கருப்பு நிறமாக இருத்தல்
- ஒன்று வெள்ளையாகவும் மற்றது சிவப்பாகவும் இருத்தல்
- வித்தியாசமான நிறமுடையதாக இருத்தல்
- ஆகியவற்றுக்கான நிகழ்தகவுகளைக் காண்க.

(b). i.  $y = 3x + 2$  எனும் நேர் கோட்டிற்குச் செங்குத்தாகவும், (1, 2) என்னும் புள்ளிக்கூடாகவும் செல்லும் நேர்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.  
ii.  $A = (3,4), B = (4,5)$  எனும் புள்ளிக்கூடாகச் செல்லும் நேர்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.

தோட்டமொன்றில் இறப்பு மரங்களின் சுற்றுளவுகளை அளந்து பெற்ற தாவுகள் கீழே தரப்பட்டுள்ளது.

வகுப்பாயிடை (சுற்றுளவு(cm))	மீட்ரன்(மரங்களின் எண்ணிக்கை)
35 - 40	18
40 - 45	58
45 - 50	101
50 - 55	65
55 - 60	41
60 - 65	32
65 - 70	23
70 - 75	18

- i. இப்பரம்பலின் ஆகார, இடைய வகுப்பு யாது?
- ii. இடைய வகுப்பின் நடுப்பெறுமானத்தை எடுகொண்ட இடையாக்கொண்டு சுற்றுளவின் இடைப்பெறுமானத்தைக் காண்க.
- iii. எத்தனை வீதமான மரங்கள் வகுப்பாயிடை 50-55ன் நடுப்பெறுமானத்தை விட பெரிய சுற்றுளவைக் கொண்டுள்ளன?